



தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.2, தியாகராயர் சாலை, (ஆலையம்மன் கோயில் அருகில்), எல்டாம்ஸ் ரோடு சந்திப்பு,
தேனாம்பேட்டை, சென்னை- 600 018. தொலைபேசி எண்: 24347590

ஆணை நாள் 10.11.2020

(முன்னிலை

முனைவர் ரா.பிரதாப்குமார்

மாநிலத் தகவல் ஆணையர்

வழக்கு எண். SA 4020/B/18

திரு.K. சுப்பிரமணி

மேல்முறையீட்டாளர்

எதிர்

பொதுத் தகவல் அலுவலர்/
வட்டார வளர்ச்சி அலுவலர்,
உதவி இயக்குநர், ஊராட்சிகள்,
தணிக்கை அலுவலகம்,
உதகமண்டலம், நீலகிரி மாவட்டம்.

பொது அதிகார அமைப்பு

ஆணை

COVID-19 காரணமாக தமிழ்நாடு அரசால், ஊரடங்கு (LOCK DOWN) பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வைத்து நேரடியாக விசாரணை மேற்கொள்ள இயலாததால், இன்று (10.11.2020) தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையில் மனுதாரர் திரு.K.சுப்பிரமணி மற்றும் பொதுத் தகவல் அலுவலர், திரு.தேவராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர், உதவி இயக்குநர் ஊராட்சிகள்/ தணிக்கை அலுவலகம், உதகமண்டலம் ஆகியோர் பங்கேற்றனர்.

2. மனுதாரர், தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005 பிரிவு 6(1)-ன்கீழ் 06.01.2018 தேதியிட்ட மனுவில், நீலகிரி மாவட்டம், குன்னூர் வட்டம், எடப்பள்ளி பஞ்சாயத்திற்கு உட்பட்ட கிராமங்களில், கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு 2013-14, 2014-15, 2015-16 மற்றும் 2016-17 ஆண்டுகளில் கட்டிட அனுமதி வழங்கப்பட்டது தொடர்பான தகவல்களைக் கோரி, பொதுத் தகவல் அலுவலர்/ சிறப்பு அலுவலர் மற்றும் செயல் அலுவலர் அவர்கள், குன்னூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், குன்னூர், நீலகிரி மாவட்டம் அவர்களுக்கு மனு செய்துள்ளார்.

3. தகவல் ஏதும் கிடைக்கப்பெறாததால், மனுதாரர் தகவல் பெறும் உரிமைச் சட்டப்பிரிவு 19(1)ன் கீழ் 21.02.2018 தேதியிட்டு முதல் மேல்முறையீட்டு மனுவினை மேல்முறையீட்டு அலுவலர் அவர்களுக்கு விண்ணப்பித்தும் தகவல் கிடைக்கப்பெறாததால், மனுதாரர் 04.06.2018 தேதியிட்டு இரண்டாவது மேல்முறையீட்டு மனுவினை இவ்வாணையத்தில் தாக்கல் செய்துள்ளார். மனுதாரரின் இரண்டாம் மேல்முறையீட்டின் அடிப்படையில் தொலைபேசியின் வாயிலாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

4. இன்றைய விசாரணையின் போது பொதுத் தகவல் அலுவலர் தகவல் வழங்கும் பொருட்டு 10 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டு, மனுதாரர் சட்டப்பிரிவு 6(1)-ன் கீழ் கோரிய தகவல்களை வழங்க ஆணையிடப்பட்டது.

5. மேற்படி ஆணைக்கிணங்க, பொதுத் தகவல் அலுவலர் தகவல் வழங்க தவறும் பட்சத்தில், தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005, பிரிவு 20(1)-ன் கீழ் பொதுத் தகவல் அலுவலருக்கு நாளொன்றுக்கு ரூ.250/- வீதம் அதிகபட்சமாக ரூ.25,000/- வரை தண்டம் விதிக்கப்படும் என்றும், சட்டப்பிரிவு 20(2)-ன் கீழ் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள பரிந்துரைக்கப்படும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

6. மனுதாரருக்கு வழங்கப்பட்ட தகவல்களில் ஆட்சேபனை ஏதும் இருப்பின் சட்டப்பிரிவு 18(1)-ன் கீழ் புகார் மனு தாக்கல் செய்து தனக்குரிய பரிகாரத்தை தேடிக்கொள்ள அறிவுறுத்தப்பட்டு இவ்வழக்கின் விசாரணை இத்துடன் முற்றாக்கம் செய்து இவ்வாணையம் உத்தரவிடுகிறது

ஓம்/(ரா.பிரதாப்குமார்)
மாநிலத் தகவல் ஆணையர்

//ஆணையத்தின் ஆணைப்படி//

உதவிப் பதிவாளர்

வழக்கு எண். SA 14020/B/18

பெறுநர்

பொதுத் தகவல் அலுவலர்/
வட்டார வளர்ச்சி அலுவலர்,
உதவி இயக்குநர், ஊராட்சிகள்,
தணிக்கை அலுவலகம்,
உதகமண்டலம், நீலகிரி மாவட்டம்.

திரு.K. சுப்பிரமணி,
2/74, தெற்குத் தெரு,
பட்டம்புதூர்,
விருதுநகர் மாவட்டம் - 626 003.

Copy to: File

MP/PA-19.11.20